

سُبْرَةُ الْبَيْعَادِ بَنْ يَمِّيْرَهُ كَفِيفَهُ مَكْوَنَهُ  
سِعْوَلَيْتَهُ مَكْوَنَهُ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○  
 يُسَبِّهُ اللَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لَهُ الْمُلْكُ وَلَهُ  
 الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ① هُوَ الَّذِي خَلَقَكُمْ  
 فِيهِنَّكُمْ كَا فِرْوَانَكُمْ مُؤْمِنٌ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ②  
 خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ وَصَوَرَكُمْ فَأَحَسَنَ صُورَكُمْ  
 وَإِلَيْهِ الْمَصِيرُ ③ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ  
 مَا تُشْرِكُونَ وَمَا تَعْلَمُونَ وَاللَّهُ عَلَيْمٌ بِذَاتِ الصُّدُورِ ④  
 أَكْمَلَ يَأْتِكُمْ نَبَؤَةُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلٍ فَذَاقُوا وَبَالَ أَمْرِهِمْ  
 وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ ⑤ ذَلِكَ بِأَنَّهُ كَانَتْ شَاتِيْهُمْ رُسُلُهُمْ  
 بِالْبُيْنَاتِ فَقَالُوا إِبْرَاهِيمُ وَهُوَ وَنَتَانٌ فَكَفَرُوا وَأَتَوْلَوْا وَاسْتَغْنَى  
 اللَّهُ وَاللَّهُ غَنِيٌّ حِمِيدٌ ⑥ زَعَمَ الَّذِينَ كَفَرُوا أَنَّهُنْ  
 يُبَعْثُو اطْفُلٌ بَلْ وَرَبِّيْنِ لَتَبْعَثُنَّ ثُمَّ لَتُنَبُّئُنَّ بِمَا  
 عَمِلْتُمْ وَذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ ⑦ فَإِنْتُمْ نُؤَايَالُ اللَّهِ وَرَسُولِهِ  
 وَالنُّورِ الَّذِي أَنْزَلْنَا وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ حَمِيرٌ ⑧

அத்தியாயம் : 64

**அத்தகாபுன் – நஷ்டம்**

வசனங்கள் : 18      மதனீ      ருக்ணிகள் : 2

**அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்  
அல்லாஹ்வின் பெயரால் (இதுகிரேன்).**

1. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் துதி செய்கின்றன; ஆட்சி அவனுக்கே உரியது; மேலும் புகழுண்ணத் தும் அவனுக்கே உரியது; மேலும், அவன் ஒவ்வொருபொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.

2. அவன் எத்தகையவைளன்றால், உங்களை அவன் படைத்தான்; பின்னர், நிராகரிப்பவரும் உங்களில் உண்டு; (அவளை) விசவாசிப்பவரும் உங்களில் உண்டு; மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்க்கிறவன்.

3. (தீர்க்கமான அவனது முடிவால்) நீதியைக் கொண்டு, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருக்கின்றான்; அவனே உங்களுக்கு உருவும் அமைத்தான், பின்னர் உங்களுடைய உருவங்களை மிக்க அழகாகவும் ஆக்கிலைவத்தான்; அவனிடமேதான் (நீங்கள் அனைவரும்) திரும்பிச்செல்லவேண்டியதிருக்கின்றது.

4. வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் நன்கறிகிறான்; நீங்கள் இரகசியமாக்குவதையும், நீங்கள் பகிரங்கமாக்குவதையும் அவன் நன்கறிகிறான்; மேலும் நெஞ்சங்களிலுள்ளவற்றை அல்லாஹ் நன்கறிகிறவன்.

5. (மனிதர்களே!) முன்னர் நிராகரித்துவிட்டோரின் செய்தி உங்களுக்கு வரவில்லையா? பின்னர் அவர்கள் தங்கள் செயலின் தீய பலளை (இவ்வுலகில்) கூலைத்தார்கள். அன்றியும் (மறுமையிலும்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

6. அது(ஏனெனில்) நிச்சயமாகதெனிவான அத்தாட்சிகளுடன் அவர்களுக்காக(அனுப்பப்பட்ட நம்முடைய) தூதர்கள் அவர்களிடம் வந்துகொண்டே இருந்தார்கள்; பின்னர், அவர்களோ "நம்மைப் போன்ற" மனித (இனத்தவர்களா நமக்கு நேர வழிகாட்டுவார்கள்?" என்று கூறினார்; பின்னர் (அவர்களை) அவர்கள் நிராகரித்துவிட்டு, புறக்கணித்தும் சென்றுவிட்டனர் என்ற காரணத்தினாலாகும்; அல்லாஹ் அவர்களை விட்டும் தேவையற்றவளாகிவிட்டான்; மேலும் அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

7. (மரணித்த பின்னர் நிச்சயமாக உயிர் கொடுத்து) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராகரிப்போர் என்னிக்கொண்டிருக்கின்றனர்; (நபியே) நீர் கூறுவீராக "அவ்வாறுல்ல! என் இரட்சகள் மீது சத்தியமாக! நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்; பின்னர் நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவிக்கப்படுவீர்கள்; மேலும், அவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதாகும்".

8. ஆகவே நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நாம் இறக்கி வைத்தோமே அத்தகைய (இவ் வேதமாகிய) பிரகாசத்தையும் விசவாசியுங்கள்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றை நன்கு என்பவன்.

يَوْمَ يَجْمِعُهُ لِيَوْمِ الْجَمْعِ ذَلِكَ يَوْمُ التَّغَابُنِ وَمَنْ يُؤْمِنُ بِإِلَهٍ  
 وَيَعْمَلُ صَالِحًا يُكَفَّرُ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُدْخَلُهُ جَنَّتٍ تَجْرِي  
 مِنْ تَحْتِهَا الْأَنْهَرُ خَلِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ ٩  
 الَّذِينَ كَفَرُوا وَأَكَذَّبُوا بِاِيْتَنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ خَلِدِينَ فِيهَا  
 وَبَسْرَ الْمَصِيرُ ١٠ مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَمَنْ  
 يُؤْمِنُ بِإِلَهٍ يَهُدِي قَلْبَهُ وَإِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلَيْهِ ١١ وَأَطِيعُوا اللَّهَ وَ  
 أَطِيعُوا الرَّسُولَ ١٢ فَإِنْ تَوَلَّوْهُ فَإِنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلَاغُ الْمُبِينُ ١٣  
 إِنَّ اللَّهَ لَا إِلَهَ إِلَّا هُوَ وَعَلَى اللَّهِ فَلِيَتَوَكَّلَ كُلُّ الْمُؤْمِنُونَ ١٤ يَا أَيُّهَا الَّذِينَ  
 آمَنُوا إِنَّمَا مِنْ أَذْرَاجِكُمْ وَأُولَادُكُمْ عَدُوُّ اللَّهِ فَاقْتُلُوْهُمْ  
 وَإِنْ تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ١٥ إِنَّمَا  
 أَمْوَالُكُمْ وَأُولَادُكُمْ فِتْنَةٌ وَإِنَّ اللَّهَ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ ١٦ فَانْقُوا  
 إِنَّ اللَّهَ مَا أَسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا وَانْفَقُوا خَيْرًا لِأَنْفُسِكُمْ  
 وَمَنْ يُوقَ شَهَرَ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ١٧ إِنْ  
 تَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يَضِعُفُهُ لَكُمْ وَيَغْفِرُ لَكُمْ وَإِنَّ اللَّهَ  
 شَكُورٌ حَلِيلٌ ١٨ عَلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْعَزِيزُ الْحَكِيمُ ١٩

١٤

١٦

9. ஒன்று கூட்டப்படும் (மறுமை) நாளைக்காக உங்களை அவன் ஒன்று கூட்டும் நாளில், (சுகலவற்றைப்பற்றியும் அறிவிக்கப்படும்) அதுதான் (விசுவாசிகளுக்கு இலாபம் தரும் நாளும், காபிர்களுக்கு) நஷ்டமளிக்கும் நாளாகும்; மேலும், எவர் அல்லாஹ் வை விசுவாசித்து, நற்கருமங்களையும் செய்கிறாரோ அவருடைய தீயவைகளை அவரை விட்டு நீக்குவான்; அவரை கவனபதிகளிலும் (அல்லாஹ் வாகிய) அவன் புகச்செய்வான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; நிரந்தரமாக அவற்றில் அவர்கள் (தங்கி) இருப்பவர்கள்; அது மிக்க மகத்தான் வெற்றியாகும்.

10. அன்றியும் நிராகரித்து நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றார்களே அத்தகையோர் – அவர்கள் நரகவாசிகளே; அதில் நிரந்தரமாக அவர்கள் (தங்கி) இருப்பவர்கள். மேலும், அது மிக்க கெட்ட சேருமிடமாகும்.

11. எத்துன்பழும் அல்லாஹ் வை உடைய அனுமதிகொண்டே தவிர (எவரையும்) பீடிப்பதில்லை; ஆகவே, எவர் அல்லாஹ் வை விசுவாசிக்கிறாரோ அவருடைய இதயத்திற்கு (அல்லாஹ் வை வினால் ஏற்படுத்தப்பட்டதை பொருந்திக் கொண்டு, பொறுமையுடனிருக்க) அவன் வழிகாட்டுகிறான்; அன்றியும், அல்லாஹ் ஒவ்வொரு பொறுளையும் நன்கற்கிறவன்.

12. மேலும், அல்லாஹ் வுக்குவழிபடுங்கள்; இன்னும், (அவனுடைய) தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்; ஆகவே, நீங்கள் புறக்கணித்து விட்டால் நம் தூதர்மீதுள்ள கடமையெல்லாம் அவர் (தம் தூதை) தெளிவாக எத்திலைப்பது தான்.

13. அல்லாஹ் – அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை; ஆகவே, விசுவாசிகள் (தங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ் வை மீதே நம்பிக்கை வைக்கவும்.

14. விசுவாசங்கொண்டோரே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் பிள்ளை களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர்; ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் ஏச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; மேலும் (அவர்களில் ஏற்பட்டவற்றை) நீங்கள் மன்னித்து, (அதைப்) பொருட்படுத்தாதும் விட்டு விட்டு, இன்னும், (அவர்களின் குற்றங்களை) பொறுத்தருள்ளீர்களாயின், நிச்சயமாக அல்லாஹ் (வும்) உங்களுடைய பாவங்களை மிக்கமன்னிக்கிறவன்; மிகக் கிருபையுடையவன்.

15. நிச்சயமாக உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய பிள்ளைகளும் (உங்களுக்குச்) ஒரு சோதனையோகும்; அல்லாஹ் – அவனிடமே மகத்தான் கூலி இருக்கின்றது.

16. ஆகவே, இயன்ற அளவிற்கு அல்லாஹ் வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்; (அவனின் கட்டளைகளுக்குச்) செலியும் சாயுங்கள்; மேலும் (அவனுக்குக் கீழ்ப்படியுங்கள்; உங்களின் நலனுக்காக) (அல்லாஹ் வை வழியில் செல்வங்களைச்) செலவும் செய்யுங்கள். தன் மனதின் உலோபத்தனத்திலிருந்து எவர் காக்கப்படுகிறாரோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.

17. அல்லாஹ் வுக்கு அழகான கடனாக நீங்கள் கடன் கொடுப்பீர்களாயின், அதனை அவன் உங்களுக்கு இரட்டிப்பாக்கிவைப்பான்; இன்னும் உங்கள் (கள் குற்றங்) களை மன்னித்து விடுவான். அல்லாஹ் (சொற்ப) நன் றியையும் மிக அங்கீகரிப்பவன், மிக்கசுகிப்பவன்.

18. (அவன்) மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிகிறவன்; (யாவரையும்) மிகைத்தவன்; தீர்க்கமான அறிவுடையவன்.